

# Francais - Hamidullah Le Coran traduction en langue francaise

مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ اللَّهُ لَهُ سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ  
وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا

Nul grief à faire au Prophète en ce qu'Allah lui a imposé, conformément  
aux lois établies pour ceux qui vécutent antérieurement. Le  
commandement d'Allah est un décret inéluctable.